

## அக்டோபர் - 2

"பின்னானவைகளை மறந்து..... - பிலி 3.13.

நாம் பின்னானவைகளை மறக்கிறோம் ஏனென்றால், அப்படிச் செய்ய வேண்டியது சரியானதாக இருக்கிறது. தேவன் அவைகளை மறந்து நம்முடைய எல்லா குறைகளையும் தமது முதுகுக்குப்பின்னாக எறிந்திருக்கிறார் என்றும், மாம்சத்தில் மரபுரிமையாகப் பெற்றிருக்கிற குறைகளுக்குத்தக்கதாக கிட்டத்தட்ட அபூர்ண நிலையுடன் யாருடைய அடிச்சுவடுகளில் நடக்க நாடிக்கொண்டிருக்கிறோமோ, யார் நம்மை நேசித்து, நமக்காக மரித்தாரோ அவருடைய புண்ணியங்களினாலே நம்முடைய குறைவுகள் எல்லாம் தன்னுடைய பார்வையிலிருந்து மூடப்பட்டிருக்கின்றன என்றும் தேவன் சொல்கிறார். பிழைகளையோ, தோல்விகளையோ அற்பமாய் மதிக்கவோ அல்லது சீக்கிரத்தில் மறக்கவோ வேண்டும் என்று யோசனை கூறக் கருதவில்லை. அவைகளை நம்முடைய திறமைக்குத்தக்கதாக திருத்தப்பட்டு ஒவ்வொருநாளும் இந்தக் குறைகளுக்காக தெய்வீக மன்னிப்பைப் பெற வேண்டும். - Z '04, 23 (R 3304)

நீதிமானாக்கப்படுதலில் விட்டுவிட்ட காரியங்களான பாவமும், வஞ்சகமும் மிகவும் விசேஷமாக பிரதிஷ்டையில் விட்டுவிட்ட காரியங்களான சுயநலமும், உலகத்தனமும் "பின்னானவைகளில்" சேர்ந்திருக்கின்றன. அவைகளிலிருந்து நமது பற்றுதல்களைப் பிரிப்பதும், நம்மைக் கட்டுப்படுத்த அவைகள் எடுக்கும் முயற்சிகளையும் கீழ்ப்படுத்தி ஊடுருவக்கூடாத ஒரு இருதயத்தையும், மனதையும், அவைகளின் ஆசாபாசங்களுக்கு முன்னிலையில் வைப்பதுமே, இவைகளை மறப்பதாகும் அவைகள் கொஞ்சமதிப்புள்ளவைகள் என்றும் திருப்பதி கொடாதவைகள் என்றும், புது மனதிற்கும், புது இருதயத்திற்கும் அபாயத்தைக் கொடுக்கக் கூடியவை என்ற எண்ணம் மட்டுமல்லாமல், மிகவும் விசேஷமாக பரம காரியங்களின் சிறந்த மதிப்பு, திருப்பதி கொடுக்கும் தன்மை, புது மனதிற்கும், புது இருதயத்திற்கும் பாதுகாப்பு ஆகிய இவைகளைப் பற்றிய எண்ணங்கள் நம்மேல் வசீகரிக்கத்தக்க விளைவை ஏற்படுத்தாதவாறு பிந்தின காரியங்கள் நமது பற்றுதல்களை நிரப்புவதாக. - P '30 165 - 166.

ஒத்த வாக்கியங்கள் :-

நீதி 4:25; 17:25,26; மத் 10:37-39; யோவா 12:25; சங் 45:10; ஆதி 19:26; 24:58-61; லூக் 9:62; 17:32,33; கலா 4:9; பிலி 3:7,8; எபி 10:39; 12:1; 1பேது 1:14; 4:1-4; 2பேது 1:9.

கோபுர வாசிப்பு : Z '12, 193 (R 5044).

வினாக்கள் : இந்த வாரத்தில் நான் பாவம், தப்பறை, சுயநலம், உலகப்பற்று ஆகியவற்றுக்குரிய காரியங்களை மறந்தேனா? அதில் அனுகூலமாய் அல்லது பிரதிகூலமாய் இருந்தவை எவை? என்ன பலன் ஏற்பட்டது?